



நாவல்கள், எழுத்து மலம் சமீக மாற்றத்தையும் அடுத்த நிலையிலான சிந்தனையையும் எழுப்ப முடியும் என்பதற்கான அத்தாட்சியாக பல படபைப்புகள் திகழ்கின்றன.

சுப்ரபாரதிமணீ யனின் ரகேநாவலின் மையமும் இது போல் சமீகம் அடுத்த சிந்தனைத் தளத்திற்கு நகரும் போக்கை விவரிக்கிறது எனலாம். சோதிடம் பார் க்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அதிகம் இருக்கும் ஒரு கிராம மாந்தர்களின் இந்நாவல் சித்திரிக்கிறது. அதில் சோதிடத்தை வணிக நோக்கில் பார்த்து பணம் சம்பாதிக்கிற ஒருவன் சமீகத்தில் மதிக்கப்படாமல் போவதும் சமீகச் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒருவர் சீர்திருத்தப் பிரச்சினையில் கொல்லப்பட்டாலும் அவரின் பணிகள் சிலை போன்ற குறியீட்டாலும் அவர் வழியிலான மாந்தர்களால் தொடரப்பட்டும், சமீக விடயங்களை நாடகப்படபைப்புகளில் தொடர்ந்து தரும் ஒருவரின் அடுத்த நிலையிலான வளர்ச்சியும் என்ற தன்மைகளை இவ்வகையில் இந்நாவல் குறிப்பிடுகிறது.

கணபதி என்ற கதாபாத்திரம் தன் குலத்தொழிலான சோதிடத் தொழிலை தன் மகனும் வாரிசாகத் தொடர வண்டும் என்று விரும்பினாலும் அவர் மகன் கணினி சார்ந்தப் படிப்பாலும் வலையாலும் தொடர்வது புதிய சமீக இளைஞர்களின் வளர்ச்சிப் போக்கை சிறப்பாகக் காட்டுகிறது. சுப்பயா என்ற நாடகக் கலைஞனின் ஆசைகளை நிறைவேற்ற அவரின் மகள் அது சார்ந்த படிப்பில் சேர்வது கட்ட அவ்வகையில் சிறு வளர்ச்சி தான்.

இழிவாக கருதப்படும் சோதிடம் பார் க்கும் சாதி. ஆனால் பண மதிப்பால் உயர்வதும் காட்டப்படவது இன்னொரு கோணம்.. அமலா என்ற பக்காறி கணவன் தன்னை விட்டுப்போன நிலையில் தன் குழந்தைகளைப் பிக்கவைக்கிற முயற்சியில் ஆங்கிலக் கல்வியில் ஈடுபடவது ஆங்கிலமகோகம் பற்றியதை சிறப்பாகச் சொல்கிறது. நதியின் சுற்றுச்சூழல் கட்டிற்கு எதிரான செயல்களில் ஒரு ஆசிரியர் முன்னுதாரணமாக நின்று நதியை சுத்தம் செய்ய ஆரம்பிப்பது மற்றும் அவரே வள்ளுவர் சிலை இல்லாத ஆதிக்க சாதிகள் உள்ள ஊரில் பள்ளியில் வள்ளுவர் சிலையோடு கலவி நாளாகக் கொண்டாடவதும் சிறந்த சித்திரப்புகள்..

முதல் அத்யாயத்தில் மரநாற்காலியும் பிளாஸ்டிக் நாற்காலியுமான தீச்சம்பவமே அதிர்ச்சி தரக்கூடியது. சாதி சார்ந்த வன்முறையைச் சொல்லிப்போகிறது. இயற்கை விவசாயம், தமிழகக் கல்வி சார்ந்த கதாபாத்திரங்கள் சொல்லும் செய்திகள் அபாரமானவை. அவை சமீகத்தில் வாழும் மனிதர்களின் முன்மாதிரிகளைக் கொண்டே அவற்றை அமதை திருப்பது இன்னும் சிறப்பு. ஒரு புதினம் சமீகம் சார்ந்த நிறையை அனுபவங்களை, மனிதர்களை உள்ளடக்க முடியும் என்ற ஆச்சரியத்தையும் இந்த ரகை தருகிறது.

ரகை : சுப்ரபாரதிமணியனின் நாவல் ( பரோ.க இராமபாண்டி, மனோன்மணியன் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, சங்கரன் கோவில் 627754 ( ரகை : சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 70104 84465 ) )

subrabharathi@gmail.com